



வணக்கம்,

'எங்கெங்கு காணினும் சக்தியடா' எனும் கூற்றை மெய்ப்பிக்கும் திருவிழாவாகிய நவராத்திரி விழாவை முன்னிட்டு நமது கல்லூரி வளாகத்தில் வீற்றிருக்கும் விநாயகருக்குச் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கதம்ப மலர் மாலைகளும் கற்பூர, தீப, தூப ஆராதனைப் பொருட்களும் விதவிதமான படையல்களும் எங்கும் பக்தி மணம் பரப்ப அனைவரும் ஐந்து கரத்தனைப் போற்றி வழிபட்டனர். மேலும், அரபிக் கடலோரம் அமைந்திருக்கும் அழகிய மாநிலமாகிய கேரளத்தில் மக்களால் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒணத்திருவிழா நம் கல்லூரியிலும் கொண்டாடப்பட்டது. அன்று பிரிட்ஷ் ஆதிக்கத்தை எதிர்த்துக் கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருந்த விடுதலைப் போராட்ட வேள்வித்தீயில் தன்னை ஆகுதியாக்கி நாடெங்கும் சுதந்திர விழிப்புணர்வை ஏற்படுத்திய தியாகிகள் பலருள் சிறந்தவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். அவரது நினைவுநாளன்று பாரதியின் வாழ்வியல் சிந்தனைகள் குறித்து மாணவர்களுக்கு விவரிக்கும் கூட்டங்கள் நடைபெற்றன. தவிர, உலகச் செம்மொழிகளுள் சிறந்த தமிழ்மொழி இலக்கியங்களுடன் மலையாள மொழி இலக்கியங்களை ஒப்பிட்டுத் தமிழாய்வுத்துறையில் தேசியக் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. கிராம மக்களுக்கு அரசியல், கல்வி மற்றும் சுகாதாரம் குறித்து நம் சமூகப் பணித்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தியது. இவற்றுடன் உங்களைச் சந்திக்கிறது இந்தச் செய்தி மடல்.

- வாழ்த்துக்களுடன்,

ஆசிரியர் குழு.

முனைவர் N. கண்ணன், திரு. சுவாமிநாதன்,
முனைவர் தே. இந்திரகுமாரி, திரு. கார்த்திக் சரவணன்,
முனைவர் P. செந்தில், திரு. ஆசைத்தம்பி,
முனைவர் பிரதீபா, முனைவர் கு. வடிவேல்முருகன்.

நிர்வாகக் குழு:

திருமதி பத்மா ராமகிருஷ்ணன், தலைவர்,
திரு. கல்கி ராமகிருஷ்ணன், செயலாளர்,
திரு. G.N. சீனிவாசன், பொருளாளர்,
Dr. மோதி P. கிருபா சங்கர்,
நிர்வாகக்குழு உறுப்பினர்,
முனைவர் பொன். சக்திவேல்,
கல்லூரி முதல்வர்.

You could follow us on
udcnewsletters@gmail.com

ஒணம் பண்டிகைக் கொண்டாட்டம்



மாணவ சமுதாயத்தினரிடையே ஒருமைப்பாட்டையும் நல்லுறவையும் வளர்க்கும் நோக்கத்தில் திருச்சி, உருமு தனலெட்குமி கல்லூரியில் ஒணத்திருவிழா 06.09.2017 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழாநாளில் மாணவர்களுக்கு வண்ணக் கோலப்போட்டி நடைபெற்றது. அனைத்துத் துறைகளைச் சார்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் கலைத்திறத்தை வெளிப்படுத்தினர். இவற்றுள், கணிதத்துறை முதல் பரிசையும் நுண்ணுயிரியல் துறை இரண்டாம் பரிசையும் இயற்பியல் துறை மூன்றாம் பரிசையும் பெற்றன.

பாரதியார் நினைவுநாள் இலக்கியக் கூட்டம்



நம் கல்லூரியின் சுயநிதிப்பிரிவு தமிழ்த்துறையில் கண்ணதாசன் இலக்கியப் பேரவை சார்பாக நடைபெற்ற பாரதியார் நினைவுநாள் கூட்டம் 18.09.2017 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அரசங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முனைவர் ஆ. தாமோதரக் கண்ணன், 'அறம் பாடவந்த அறிஞன்' என்ற பொருண்மையில் சிறப்புரை ஆற்றினார். உரையில் பாரதியின் விழுமிய கருத்துக்களை எடுத்துக்கூறியதோடு, பாரதியின் வாழ்வியல் நிகழ்வுகள், அவரை அரவணைத்த அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள், பணிபுரிந்த இடங்கள் என்று காண்பதற்கும் கிடைத்தற்கும் அரிய புகைப்படங்களைத் திரட்டி அவற்றை ஒலி - ஒளிக் காட்சிகளாக்கி வழங்கியது மாணவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பயன்கொள்ளத்தக்க வகையில் அமைந்தது. இந்நிகழ்விற்குத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தே. இந்திரகுமாரி வரவேற்புரையும், தமிழாய்வுத் துறையின் கூடுதல் துறைத்தலைவர் முனைவர் த. தேவிகாராணி தலைமையுரை ஆற்றினார்.

University Rank Holder Student

Ms. G. KIRUTHIKA (2014 -17 Batch) of U.G. Economics Course secured 8th Rank in Bharathidasan University Examinations. Appreciations to her who brought laurel to the Department.

பாரதியார் நினைவுநாள் சிறப்புப் படிமன்றம்



திருச்சி உருமு தனலெட்குமி கல்லூரித் தமிழாய்வுத்துறை சார்பாக பாரதியார் நினைவு நாளை முன்னிட்டு பட்டிமன்றம் 11.09.2017 அன்று நடைபெற்றது. தமிழாசிரியர் திரு. மாது நடுவராக இருந்து "பாரதியாரின் பாடல்களில் விஞ்சியிருப்பது தேசிய உணர்வே! சமூக உணர்வே" என்ற தலைப்பில் பட்டிமன்றத்தை நடத்தினார். 'தேசியஉணர்வே' என்று பேராசிரியர் ந. விஜயசுந்தரி, கணிதத்துறை மாணவிகள் பெ.அகல்யா, ரா.திபிகா ஆகியோரும் 'சமூக உணர்வே' என்று பேராசிரியர் சோ.மனோன்மணி, நுண்ணுயிரியல் துறை மாணவி ஆ.சரண்யா, வங்கி மேலாண்மைத்துறை மாணவி அ.தபாரக்பானு ஆகியோரும் வாதிட்டனர். நடுவர்தம் தீர்ப்பில் 'தேசியஉணர்வே' என்ற அணிக்குத் தீர்ப்பு வழங்கினார்.

தமிழ் - மலையாள இலக்கியங்கள் ஓர் ஒப்பீடு - தேசியக் கருத்தரங்கம்



திருச்சி உருமு தனலெட்குமி கல்லூரியின் தமிழாய்வுத்துறையும் பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாரதிதாசன் உயராய்வு மையமும் இணைந்து பல்கலைக்கழக மானியக்குழு (UGC) நிதிநல்கையுடன் 22, 23.09.2017 ஆகிய இரண்டு நாட்களும் "தமிழ் - மலையாள இலக்கியங்கள் ஓர் ஒப்பீடு" என்னும் தலைப்பிலான தேசியக் கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்காக வழங்கப்பெற்ற ஆய்வறிஞர்களின் 10 கருத்தரங்கக் கட்டுரைகள் கொண்ட ஆய்வு மலரை, கல்லூரியின் நிர்வாகக்குழு உறுப்பினர் டாக்டர் மோதி ப. கிருபாசங்கர் வெளியிட்டார்.

International Seminar in Commerce

An International Seminar on "GST and its implications at cross country" was conducted on 06.09.2017. Dr.S.Nakkiran, Prof. of Co-operation, Ambo University, Ethiopia was the chairperson. CMA R.Muthuvalavas, Dr.P.N. Harikumar, Associate Professor and Head, Management at Tourism Catholice College, Pathanamthitla, Kerala, Shri. Pawankumar Adewa, Shri. Vinodh Kumar from Delhi University acted as a Resource person 85 papers were accepted for publication and a souvenir was released.



உருமு தனலெட்குமி கல்லூரியில் குரூப் -4 தேர்வுப்பயிற்சி

திருச்சி,காட்டுர் உருமு தனலெட்குமி கல்லூரியில் CTCP (CENTRE FOR TRAINING AND CAREER PLANNING) பயிற்சி மற்றும் வாழ்க்கைத் திட்டமில் மையத்தின் சார்பில் எழுத்துத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 40 கல்லூரி மாணவ / மாணவியர்க்கு TNPSC- குரூப்-4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளின் துவக்கவிழா நடைபெற்றது. துவக்கவிழாவில் தஞ்சைமாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திரு. R. கலையரசன் அவர்கள் கலந்து கொண்டார். அவர் பேசும்போது தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களில் 10%முதல் 20%மட்டுமே தேர்வுக்கு முறையாகத் தயாராகின்றனர். எனவே விண்ணப்பிப்பதோடு நின்றுவிடாமல் விடாமுயற்சி மற்றும்முறையான பயிற்சி இருந்தால் எந்த ஒரு போட்டித் தேர்வையும் எளிதாக வெற்றி பெற முடியும் என மாணவர்களை ஊக்கப்படுத்தினார். இன்றைய மாணவ/மாணவியர் எளிதில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பல்வேறு போட்டித் தேர்வுகள் பற்றியும் அதில் வெற்றி பெறுவதற்கான சிறப்பு உத்திகளையும் விளக்கினார். கல்லூரி முதல்வர் Dr.P.சக்திவேல் தலைமை வகித்தார். அவர் பேசும்போது இளம் வயதில் அரசுப்பணியில் சேர்ந்தால் பெரிய பதவிகளை வகிக்க முடியும் என்றார். மேலும் CTCP குழுவின் முயற்சியால் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பும் என வாழ்த்தினார். CTCP குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் A.மோகன் வரவேற்றார். பேராசிரியர் R.அங்கயர்கண்ணி நன்றி கூறினார்.



RURAL CAMP 2017 (UTHAMARSEELI)



The rural camp was organised by the department of social work at Uthamarseeli. The duration of the camp was from 24th September to 28th September 2017. Dental camp was conducted on 24th September, Dr. A. Shree Manikanda Prabhu MDS., Ashok Dental Care, was the chief guest. It was inaugurated by Mr. S.Kalaiseliyan, president of village. Skill development programme, was organized on the second day. Special sessions on communicative skills and moral ethics were given by resource persons. Agriculture was the main theme on the third day. Mr. C. Krishnamoorthi, Area Manager - Rasi Hy Veg. (P.) Ltd. was the resource person. Tree Plantation programme was organized in the afternoon. An awareness programme on hygiene was also conducted.

Digital India, Sports Meet, Cultural Programme, Election Awareness programme was organized on the fourth and fifth day. For that programmers high school students, youngsters in the village and our department students have been as participants. The same day evening a rally conducted on clean India by our students of social work and also village children were actively participated. In last day of the camp students were involved cleaning processes and we also invited the school children of Uthamarseeli to keep their campus clean. The students were showed much interest and definitely had impact among school students.